

நோயாளி உரிமைகள் மசோதா

ஒரு நோயாளி, குடும்ப உறுப்பினர், மாற்று முடிவெடுப்பவர் அல்லது பராமரிப்பாளர் என்ற முறையில், ஒவ்வொரு ஒன்ராரியோ ஹெல்த் அட்ஹோம் ஊழியரும், வாரிய உறுப்பினரும் மற்றும் ஒப்பந்த சுகாதார சேவை வழங்குநரும் உங்கள் உரிமைகளை பின்வருமாறு மதித்து ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு:

1. மரியாதைக்குரிய முறையில் கையாளப்படுதல் மற்றும் உடல், பாலியல், மன, உணர்ச்சி, வாய்மொழி மற்றும் நிதி துஷ்பிரயோகத்திலிருந்து விடுபடுதல்.
2. உங்கள் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மதிக்கும் விதத்திலும், முடிவெடுப்பதில் உங்கள் சுயாட்சி மற்றும் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதத்திலும் கையாளப்படுதல்.
3. உங்கள் தனித்துவத்தை அங்கீகரிக்கும் விதத்திலும், இன, ஆன்மீக, மொழி, குடும்பம் மற்றும் கலாச்சார காரணிகளை அடிப்படையாகக் கொண்ட விருப்பங்கள் உட்பட உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு உணர்திறன் மற்றும் பதிலளிக்கும் விதத்திலும் கையாளப்படுதல்.
4. மனித உரிமைகள் குறியீடு அல்லது கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திர சாசனத்தின்படி பாகுபாடு இல்லாத வீட்டு மற்றும் சமூக பராமரிப்பு சேவைகளைப் பெறுதல்.
5. முதல் நாடுகள், மெடிஸ் அல்லது இனூக் நோயாளிக்கு கலாச்சார ரீதியாக பாதுகாப்பான முறையில் வீட்டு மற்றும் சமூக பராமரிப்பு சேவைகளைப் பெற உரிமை உண்டு.
6. உங்கள் வீடு மற்றும் சமூக பராமரிப்பு சேவைகள் பற்றிய தெளிவான தகவல்களை உங்களுக்கு அணுகக்கூடிய வடிவத்தில் பெற.
7. உங்கள் தேவைகளின் மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீட்டிலும், உங்கள் பராமரிப்புத் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் மீள் ஆய்விலும் பங்கேற்க.
8. மதிப்பீடுகளின் போது உங்களுடன் இருக்க ஒரு நபரை நியமிப்பதற்கும், உங்கள் பராமரிப்புத் திட்டத்தின் மேம்பாடு, மதிப்பீடு மற்றும் மீள் ஆய்விலும் பங்கேற்கவும்.
9. உங்கள் சேவைகளை ஒருங்கிணைப்பதில் உதவி பெற.
10. எந்தவொரு வீடு மற்றும் சமூக பராமரிப்பு சேவையையும் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்க அல்லது மறுக்க.
11. குறுக்கீடு, வற்புறுத்தல், பாகுபாடு அல்லது பழிவாங்கலுக்கு அஞ்சாமல், நீங்கள் பெறும் சேவைகள் மற்றும் உங்கள் நலன்களைப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் முடிவுகளுடன் தொடர்புடைய கவலைகளை எழுப்ப அல்லது மாற்றங்களை பரிந்துரைக்க.
12. இந்த நோயாளி உரிமைகள் மசோதா உட்பட, வீடு மற்றும் சமூக பராமரிப்பு சேவைகளை வழங்குவதை பாதிக்கும் சட்டங்கள், விதிகள் மற்றும் கொள்கைகள் குறித்து அறியப்படுதல், மேலும் நீங்கள் பெறும் சேவைகள் குறித்த புகார்களைத் தொடங்குவதற்கான நடைமுறைகள் குறித்து எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுதல்.